

# Pwana gə 'wã



Comité de langue soumraye



You are free to make commercial use of this work. You may adapt and add to this work. You must keep the copyright and credits for authors, illustrators, etc.

Titre en français : Le crapaud

Auteur : SIL

Illustrations : SIL-Tchad, SIL Art of Reading 3.0, 2009

© 2004 SIL Tchad

Première édition, 2016 : 100 exemplaires

Traduit en langue soumraye par Manague Robert

© 2016 Comité de langue soumraye

# Pwana gə 'wã


Comité de langue soumraye  
Traduit par Manague Robert

Somrai  
Soumraye, Tandjilé-Est, Tchad




Wala mæn pwana gə 'wã ilê ərmê  
gwaleyê. Anji ur səw ba :  
« Mwagne nê đang da 'yagə  
dəndəragə i wama na mo ? »

Anji ha urə dudi :




« Dudi dâ 'yagə dənday i wama  
gə na mo ? »

Dudi cwow wayu da :



« Nê 'yagə dəndan i dan. »

Pwana gə 'wā ha urê labe də  
deme :



« Labe də deme dê 'yagə dənday

i

6




Labe də deme cwow wayu da :




« Nê 'yaw dwe ni i nã. »

Pwana gə 'wã ha urê gachi :




« Gachi mê 'yagə dəndam i  
wama

Gachi cwow wayu da :



« Nê 'yagə dəndan i pwana gə  
'wā ya əjəm ta de ! »

Gachi yəw me chêw bam !



Yarna gwale gə kəbə da 'yarbar  
me pwana gə 'wã da wor gərə  
bêdê.





